

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய கல்வி நிறுவகத்தின் 2020 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகள், பொழிப்புடனான முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2020 டிசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைய, எனது பணிப்பின் கீழ், கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தினை தவிர, நிறுவகத்தின் 2020 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் விதத்தில் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களினது கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தினதும் அதனோடு தொடர்புடைய தரப்பினரதும் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கையில் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் ஆற்றலினை மதிப்பீடு செய்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். நிறுவகத்தை கணக்கொழிப்பதற்கு முகாமைத்துவம் கருதுமாயின் அல்லது மாற்றீடு இல்லாதவிடத்து செயற்பாடுகளை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்தாலேயொழிய, தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கருவின் அடிப்படையில் கணக்குகளை பேணுதல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்தல் என்பன முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் நடைமுறை தொடர்பான பொறுப்பு குறிப்பிட்ட தரப்பினரதாகும்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானம், செலவினம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக ஏடுகளும் அறிக்கைகளும் பேணப்படுதல் அவசியமாகும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலை வழங்குதல் மற்றும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்கிய அறிக்கையை வழங்குவது என்பது எனது நோக்கமாகும். நியாயமான சான்றுறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான சான்றுறுதிப்படுத்தலாக இருப்பினும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும்போது அது எப்போதும் போதியளவு தவறான கூற்றுக்களை வெளிப்படுத்துவதற்கான உறுதிப்படுத்தல் அல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் ஏற்படக்கூடும். இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் பொருளாதாரத் தீர்மானங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கங்களுக்கா அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்பவருளவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கொல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவகத்தின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமத்துடனான இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கைப் பொதுப் பிரிவு கணக்கீட்டு நியமம் 07 இன் 54 ஆவது பந்திக்கு முரணாக 2018 திசம்பர் 31 ஆந் திகதி இடம்பெற்ற சொத்துக்கள் மீள் மதிப்பீட்டின் போது கணனி பாகங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களின் மீள் மதிப்பீட்டு நடட்டம் முறையே ரூபா 44.2 மில்லியன் மற்றும் ரூபா 20.6 மில்லியன் வேறு சொத்துக்களின் 04 வகுப்புக்களின் மீள் மதிப்பீட்டின் மேலதிகத்திற்கு சமப்படுத்தப்பட்டிருந்தது.	2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் கணனி பாகங்கள் என்ற சொத்துக்கள் வகுப்பின் கீழ் காணப்பட்ட உருப்படிகள் சிலவற்றை மீள் மதிப்பீடு செய்யும் போது அலுவலக உபகரணங்களாக அடையாளங்கண்டு மீள் மதிப்பீட்டை மேற்கொண்டு அலுவலக உபகரணங்கள் என்ற சொத்துக்கள் வகுப்பிற்கு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் இலங்கைப் பொதுத்துறைப் பிரிவு கணக்கீட்டு நியமம் 07 ஆம் இலக்கத்தின் பிரகாரம் இரண்டு சொத்துக்கள் வகுப்பிற்கிடையில் மீள் மதிப்பீட்டுத் தொகை	இலங்கை பொதுப்பிரிவு கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறைவை அல்லது அதிகரிப்பை சமப்படுத்தாமல் இருக்க வேண்டிய போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த சொத்துக்கள் வகுப்புக்கள் இரண்டையும் வெவ்வேறாக மீள்மதிப்பீட்டு மிகை அல்லது பற்றாக்குறையாக இடுதல் தவறாக உள்ளது.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிறுவனத்தில் இடம்பெற்று வரும் 16 கற்கைநெறிகளில் கணக்காய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 02 கற்கை நெறிகளுக்கு உரிய எதிர்வரும் வருடத்திற்காக பெறப்பட்டிருந்த கற்கைநெறிக் கட்டண வருமானம் ரூபா 3.3 மில்லியன் மீளாய்வாண்டின் கற்கை நெறிக் கட்டணமாக அடையாளம் கண்டதன் காரணமாக வருடத்தின் கற்கை நெறிக் கட்டண வருமானம் மற்றும் எதிர்காலத்திற்காக பெறப்பட்ட கற்கைநெறி கட்டண வருமானம் அந்த அளவில் கூடுதலாக மற்றும் குறைவாக நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.	கற்கைநெறி கட்டணமாக ஒரு மாதத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள கற்கை நெறிக் கட்டணங்கள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் விபரங்களின் பிரகாரம் கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து கற்கை நெறி கட்டணங்களும் கற்கை நெறி பேரேட்டுக் கணக்குகளில் சரியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறே வங்கியினால் நிறுவனத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பது பற்றுச்சீட்டு பிரதிகளின் பகுதி ஒன்று மாத்திரமே என்பதுடன் அதனால் கற்கைநெறி வகைப்படுத்தலின் பிரகாரம் கற்கைநெறிக் கட்டணத்தை பகுப்பாய்வு செய்தல் வசதியற்றதாக காணப்படுகின்றது. கற்கை நெறி கட்டணத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தற்போது பொருத்தமான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.	வருடத்திற்குரிய கற்கைநெறிக் கட்டண வருமானத்தை சரியாக அடையாளங்கண்டு கணக்கிடப்பட வேண்டும்.
(ஆ) காசுப்பாய்ச்சல் ஒன்றல்லாத ரூபா 15.1 மில்லியனான சொத்துக்கள் மீள் மதிப்பீட்டு மிகை மற்றும்	வரைவு அறிக்கை விநியோகிக்கப்பட்டதன் பின்னர் பிழைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கணக்காய்விற்கு	காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படும் போது நிதிப் பாய்ச்சலின்

பிணைமுறி மீறல்  
நிதியத்திலிருந்து திரண்ட  
நிதியத்திற்கு  
மாற்றப்பட்டுள்ள ரூபா 7.2  
மில்லியன் காசுப்  
பாய்ச்சல் கூற்றில்  
முறையே பணம் உள்  
வருகை மற்றும் பணம்  
வெளிச் செல்லலாக  
சேர்க்கப்பட்டிருந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட இறுதி  
கணக்கின் பிரகாரம் தெரிய  
வந்தது  
அவதானிக்கப்பட்டது.

பாதிப்பை சரியாக  
அடையாளங் காண  
வேண்டும்.

(இ) பிணை முறி ஒப்பந்தத்தை  
மீறிய உத்தியோகத்தர்  
களிடமிருந்து அறவிடப்பட  
வேண்டிய பணம்  
தொடர்பாக கணக்கீட்டு  
நியமம் ஒன்றை  
அடையாளங்  
கண்டிருக்கவில்லை  
என்பதுடன்  
மீளாய்வாண்டின்  
ஆரம்பத்தில் பிணைமுறி  
மீறல் நிதியத்தில்  
காணப்பட்ட ரூபா 7.2  
மில்லியன் பணத்தை  
திரண்ட நிதியத்திற்கு  
மாற்றப்பட்டிருந்தது.

வரைவு அறிக்கை  
விநியோகிக்கப்பட்டதன்  
பின்னர் பிழைகள் சரி  
செய்யப்பட்டு மீண்டும்  
கணக்காய்விற்கு  
சமர்ப்பிக்கப்பட்ட இறுதி  
கணக்கின் பிரகாரம் தெரிய  
வந்தது  
அவதானிக்கப்பட்டது.

பிணைமுறி  
ஒப்பந்தத்தை மீறிய  
உத்தியோகத்தர்  
களிடமிருந்து  
அறவிடப்பட  
வேண்டிய பணம்  
தொடர்பாக  
கணக்கீட்டு நியமம்  
ஒன்றை  
அடையாளங் கண்டு  
நிதிக்  
கூற்றுக்களினுள் சீர்  
செய்யப்பட  
வேண்டும்.

## 1.6 கிடைக்கப்பெற வேண்டிய மற்றும் செலுத்தப்பட வேண்டிய கணக்குகள்

### 1.6.1 செலுத்தப்பட வேண்டிய பணம்

#### கணக்காய்வு அவதானிப்பு

2006 ஆம் ஆண்டு முதல் 2015  
ஆம் ஆண்டு வரையான  
காலத்திற்கு உரிய செலுத்த  
வேண்டியநிலுவை சேம நிதியம்  
மற்றும் மிகைக் கட்டணமான  
ரூபா 68.7 மில்லியன்  
மீளாய்வாண்டின் இறுதியில்  
தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

நிலுவை சேமநிதியம்  
செலுத்துதல்  
தொடர்பாகதொழிலாளர்  
ஆணையாளரிடம்  
வினவப்பட்டிருப்பதுடன் அந்த  
வினவுதலுக்கான மறுமொழி  
இதுவரை கிடைக்கப்  
பெறவில்லை. அதற்கான  
மறுமொழி கிடைத்தவுடன்  
செலுத்துவதற்கு  
நடவடிக்கை  
மேற்கொள்ளப்படும். மேலும்  
தொழில் வழங்குனரினால்  
செலுத்தப்பட வேண்டிய 12  
சதவீத சேம நிதியம்  
தொடர்பாக ஏற்பாடுகள்  
2021 ஆம் ஆண்டில்  
ஒதுக்கப்பட்டுள்ளதுடன்  
தொழிலாளர்

#### பரிந்துரை

சேம நிதியத்தில்  
காணப்படுகின்ற  
நிலுவைத்  
தொகையை  
தீர்ப்பதற்கு  
நடவடிக்கை  
மேற்கொள்ளப்பட  
வேண்டும்.

ஆணையாளருடன்  
இடம்பெற்ற  
இணக்கப்பாட்டிற்கு இணங்க  
தவணை அடிப்படையில் மிக  
விரைவில் செலுத்துவதற்கு  
நடவடிக்கை  
மேற்கொள்ளப்படும்.

## 1.7 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 396	விநியோகிக்கப்பட்ட இருப்பினும் கொடுப்பனவிற்கு சமர்ப்பிக்கப்படாத 6 மாதங்களை விஞ்சிய மொத்தப் பெறுமதி ரூபா 8.2 மில்லியனான 44 காசோலைகள் தொடர்பாக நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.	கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாறு காசோலையின் செல்லுபடியாகும் காலம் (60 தினங்கள்) நிறைவடையும் போது அவற்றை மீண்டும் செல்லுபடியாக்கு வதற்காக மீண்டும் அனுப்புமாறு உரித்துடையோருக்கு தொலைபேசியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்ப துடன் நிதிப்பிரமாணம் 396(ஈ) பிரகாரம் தேவையான எஞ்சிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய உத்தியோகத்தர் களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்கு உதவி பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் நிதி மற்றும் உதவிச் சேவை) தெரிவிக்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணத்தி ன் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

## 2. நிதிசார் மீளாய்வு

### 2.1 நிதிப் பெறுபேறுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 124.1 மில்லியன் மிகையொன்று காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய வருடத்தில் ரூபா 84.6 மில்லியன் பற்றாக்குறையாகும். அதன் பிரகாரம் நிதிசார் விளைவுகளில் ரூபா 208.7 மில்லியன் விருத்தியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த விருத்திக்கு அரசு நன்கொடை மற்றும் கற்கைநெறிக் கட்டண வருமானம் அதிகரித்தல் மற்றும் ஒப்பந்தப்படுத்தப்பட்ட செலவுகள் குறைவடைதல் பிரதானமான காரணங்களாக காணப்பட்டன.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

##### கணக்காய்வு அவதானிப்பு

2020 ஆம் ஆண்டின் Covid-19 நிலைமையினால் பாடசாலை கல்வியில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் குருகேதர என்ற தொலைக்காட்சி மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமைச்சு மற்றும் ஏனைய அமைப்புக்களினால் ரூபா 155.1 மில்லியன் பணம் மீளாய்வாண்டிற்குள் நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ரூபா 119.6 மில்லியன் உரிய நோக்கத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டிருந்தது.

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

வைப்புச் செலவுகளாக குறிப்பிடப்பட்டிருந்த ரூபா 15.7 மில்லியன் தொகைக்கு மேலதிகமாக கிடைக்கப் பெற்றிருந்த எஞ்சிய பணம் அனைத்தும் 2020 ஆம் ஆண்டின் பாதீட்டுப் பதிவேட்டில் GEMP மற்றும் MOE ஆகிய செயற்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அந்த செயற்திட்டத்தின் கீழ் உள்ள செலவு விடயத்தின் ஊடாக உரிய நோக்கத்திற்காக உபயோகிக்கப்பட்டிருந்த துடன் 2020 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகளில் உரிய செலவு விடயத்தின் கீழ் இந்த செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

##### பரிந்துரை

நிச்சயிக்கப்பட்ட நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பணத்தை அந்த நோக்கம் நிறைவேற்றப் படுவதற்காக செலவிடப்பட வேண்டும்.